



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 2]

சென்னை, புதன்கிழமை, ஜனவரி 10, 2024
மார்கழி 25, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 06 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்
அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:—

சட்ட எண். 31/2023.

1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

- (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம் குறுந்தலைப்பு
என வழங்கப்பெறும். மற்றும்
தொடக்கம்.
- (2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்
X/1937.

2. 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் 18-B ஆம் பிரிவில், 18-B ஆம்
(1) ஆம் உட்பிரிவில்,— பிரிவின்கான
திருத்தம்.

(1) (a) கூறில், “இருநூற்று ஐம்பது ரூபாய்” எனும் சொற்றொடருக்காக,
“ஐநூறு ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (b) கூறில், “முந்நூறு ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “அறுநூறு ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (c) கூறில், “ஐந்நூறு ரூபாய்” எனும் சொற்றொடருக்காக, “ஆயிரம் ரூபாய்” எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரசுச் செயலாளர்,
சட்டத்துறை.

(குமிழாக்கம்)

வே. தமிழ்ச்செல்வன்,
தமிழ்ப்பிரிவு,
சட்டத்துறை.